


## கட்டம் 3 (உயர்த்தப்பட்ட எச்சரிக்கை)

### நேரடியாக தொடர்பு கொள்வதை குறைக்கவும்



- ஒரு குழுவில் இருக்கும்போது, அதிகபட்சம் 5 நபர்கள்.
- நாளொன்றுக்கு அதிகபட்சம் 2 கூட்டங்களுக்கு மிகாமல் வைத்துக்கொள்ளவும்.
- குழுக்களிடையே கலந்து பழகாதீர்கள், மேலும் குழுக்களுக்கு இடையில் 1 மீட்டர் தூர இடைவெளி இருப்பதை உறுதி செய்யுங்கள்.

### கூட்ட நெரிசலான பகுதிகளைத் தவிர்க்கவும்



- முடிந்தால் ஒரு வார நாளில் உங்கள் ஓய்வு நாளை எடுத்துக் கொள்ளுங்கள்
- பொது இடங்களில் ஒன்றுகூட வேண்டாம்

### பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும்

- ✓ எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிவதைத் தொடரவும்.
- ✓ உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள்.
- ✓ உணவு, பானங்கள் மற்றும் பாத்திரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.



வருகையாளர்களின் எண்ணிக்கையை அறிந்து கொண்டு கூட்டத்தினைத் தவிர்க்க 'Safe Distance@parks' இணைய தளத்தினைப் பார்வையிடவும்